

9787609090, 9787201010 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

எச்சரிக்கை: சில பதிப்பகங்கள் Way to Success என்ற பெயரை சற்று மாற்றியமைத்துப் பயன்படுத்தி நமது முந்தைய பதிப்புகளில் உள்ள பல பகுதிகளை காப்பியடித்துக்கொண்டு நமது புத்தகம் போன்றே வெளியிடுகிறார்கள். அத்தகையோர்மீது விரைவில் copyright விதிகளின்படி வழக்குத் தொடரப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். நமது Way to Success புத்தகங்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். எனவே போலிகளை நம்பாதீர். நமது இலச்சினை, கருத்துப்படம், விலாசம் போன்றவற்றை சரிபார்த்து வாங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

> All Rights are reserved to Way to Success Publications Any attempt to reproduce any portion in the form of Xerox or any other electronic means will be sued

Scientist and Discoveries4Physics - Important Formulae & Values5Points to Remember for All Units6 - 17Diagrams for All Units18 - 19PHYSICS1. Laws of Motion202. Optics283. Thermal Physics354. Electricity405. Acoustics486. Nuclear Physics547. Atoms and Molecules628. Periodic Classification of Elements689. Solutions7510. Types of Chemical Reactions8011. Carbon and its Compounds8712. Plant Anatomy and Plant Physiology9313. Structural Organisation of Animals9714. Transportation in Plants and Circulation in Animals10015. Nervous System10716. Plant and Animal Hormones11318. Genetics12419. Origin and Evolution of Life13019. Origin and Evolution of Life130	CONTENTS							
Physics - Important Formulae & Values5Points to Remember for All Units6 - 17Diagrams for All Units18 - 19PHYSICS1. Laws of Motion202. Optics283. Thermal Physics354. Electricity405. Acoustics486. Nuclear Physics547. Atoms and Molecules628. Periodic Classification of Elements689. Solutions7510. Types of Chemical Reactions8011. Carbon and its Compounds8712. Plant Anatomy and Plant Physiology9313. Structural Organisation of Animals9714. Transportation in Plants and Circulation in Animals10015. Nervous System10710. Plant and Animal Hormones113Aug17. Reproduction in Plants and Animals11819. Origin and Evolution of Life13019. Origin and Evolution of Life130		Pg. No.	Month					
Points to Remember for All Units6 - 17Diagrams for All Units18 - 19PHYSICS1. Laws of Motion20June2. Optics28July3. Thermal Physics35Aug4. Electricity405. Acoustics48Oct6. Nuclear Physics54NovCHEMISTRY7. Atoms and Molecules629. Solutions75Aug10. Types of Chemical Reactions80Oct11. Carbon and its Compounds87Nov9. Solutions13. Structural Organisation of Animals9714. Transportation in Plants and Circulation in Animals100July15. Nervous System107July16. Plant and Animal Hormones113Aug17. Reproduction in Plants and Animals118Aug18. Genetics124Sept19. Origin and Evolution of Life130Oct	Scientist and Disc	4						
Diagrams for All Units18 - 19PHYSICS1. Laws of Motion20June2. Optics28July3. Thermal Physics35Aug4. Electricity40Sept5. Acoustics48Oct6. Nuclear Physics54NovCHEMISTRY7. Atoms and Molecules628. Periodic Classification of Elements689. Solutions75Aug10. Types of Chemical Reactions80Oct11. Carbon and its Compounds87NovII. Plant Anatomy and Plant Physiology93June13. Structural Organisation of Animals9797June14. Transportation in Plants and Circulation in Animals10015. Nervous System107July16. Plant and Animal Hormones113Aug17. Reproduction in Plants and Animals118Aug18. Genetics124Sept19. Origin and Evolution of Life130Oct	Physics – Import	5						
PHYSICS1. Laws of Motion20June2. Optics28July3. Thermal Physics35Aug4. Electricity40Sept5. Acoustics48Oct6. Nuclear Physics54NovCHEMISTRY7. Atoms and Molecules628. Periodic Classification of Elements689. Solutions75Aug10. Types of Chemical Reactions80Oct11. Carbon and its Compounds87NovIle. Plant Anatomy and Plant Physiology93June13. Structural Organisation of Animals9797June14. Transportation in Plants and Circulation in Animals10015. Nervous System107July16. Plant and Animal Hormones113Aug17. Reproduction in Plants and Animals118Aug18. Genetics124Sept19. Origin and Evolution of Life130Oct	Points to Remem	6 - 17						
2. Optics28July3. Thermal Physics35Aug4. Electricity40Sept5. Acoustics48Oct6. Nuclear Physics54NovCHEMISTRY7. Atoms and Molecules628. Periodic Classification of Elements689. Solutions75Aug10. Types of Chemical Reactions80Oct11. Carbon and its Compounds87NovBIOLOGY12. Plant Anatomy and Plant Physiology9313. Structural Organisation of Animals97June14. Transportation in Plants and Circulation in Animals100July15. Nervous System107July16. Plant and Animal Hormones113Aug17. Reproduction in Plants and Animals118Aug18. Genetics124Sept19. Origin and Evolution of Life130Oct	Diagrams for All	Diagrams for All Units						
2. Optics28July3. Thermal Physics35Aug4. Electricity40Sept5. Acoustics48Oct6. Nuclear Physics54NovCHEMISTRY7. Atoms and Molecules628. Periodic Classification of Elements689. Solutions75Aug10. Types of Chemical Reactions80Oct11. Carbon and its Compounds87NovPlant Anatomy and Plant Physiology93June13. Structural Organisation of Animals97June14. Transportation in Plants and Circulation in Animals100July15. Nervous System107July16. Plant and Animal Hormones113Aug17. Reproduction in Plants and Animals118Aug18. Genetics124Sept19. Origin and Evolution of Life130Oct	PHYSICS	1. Laws of Motion	20	June				
4. Electricity40Sept5. Acoustics48Oct6. Nuclear Physics54NovCHEMISTRY7. Atoms and Molecules62June8. Periodic Classification of Elements68July9. Solutions75Aug10. Types of Chemical Reactions80Oct11. Carbon and its Compounds87NovBIOLOGY12. Plant Anatomy and Plant Physiology93June13. Structural Organisation of Animals97June14. Transportation in Plants and Circulation in Animals100July15. Nervous System107July16. Plant and Animal Hormones113Aug17. Reproduction in Plants and Animals118Aug18. Genetics124Sept19. Origin and Evolution of Life130Oct		2. Optics	28	July				
5. Acoustics48Oct6. Nuclear Physics54NovCHEMISTRY7. Atoms and Molecules62June8. Periodic Classification of Elements68July9. Solutions75Aug10. Types of Chemical Reactions80Oct11. Carbon and its Compounds87NovBIOLOGY12. Plant Anatomy and Plant Physiology9313. Structural Organisation of Animals97June14. Transportation in Plants and Circulation in Animals100July15. Nervous System107July16. Plant and Animal Hormones113Aug17. Reproduction in Plants and Animals118Aug18. Genetics124Sept19. Origin and Evolution of Life130Oct			35	Aug				
6. Nuclear Physics54NovCHEMISTRY7. Atoms and Molecules62June8. Periodic Classification of Elements68July9. Solutions75Aug10. Types of Chemical Reactions80Oct11. Carbon and its Compounds87NovBIOLOGY12. Plant Anatomy and Plant Physiology93June13. Structural Organisation of Animals97June14. Transportation in Plants and Circulation in Animals100July15. Nervous System107July16. Plant and Animal Hormones113Aug17. Reproduction in Plants and Animals118Aug18. Genetics124Sept19. Origin and Evolution of Life130Oct	7							
CHEMISTRY7. Atoms and Molecules62June8. Periodic Classification of Elements68July9. Solutions75Aug10. Types of Chemical Reactions80Oct11. Carbon and its Compounds87NovBIOLOGY12. Plant Anatomy and Plant Physiology9313. Structural Organisation of Animals9714. Transportation in Plants and Circulation in Animals10015. Nervous System10716. Plant and Animal Hormones11317. Reproduction in Plants and Animals11818. Genetics12419. Origin and Evolution of Life130								
BIOLOGY12. Plant Anatomy and Plant Physiology93June13. Structural Organisation of Animals97June14. Transportation in Plants and Circulation in Animals100July15. Nervous System107July16. Plant and Animal Hormones113Aug17. Reproduction in Plants and Animals118Aug18. Genetics124Sept19. Origin and Evolution of Life130Oct		$\mathbf{I} / \mathbf{I} $ 6. Nuclear Physics						
8. Periodic Classification of Elements68July9. Solutions75Aug10. Types of Chemical Reactions80Oct11. Carbon and its Compounds87NovIn the section of Animals8093June13. Structural Organisation of Animals97June14. Transportation in Plants and Circulation in Animals100July15. Nervous System107July16. Plant and Animal Hormones113Aug17. Reproduction in Plants and Animals118Aug18. Genetics124Sept19. Origin and Evolution of Life130Oct	CHEMISTRY	7. Atoms and Molecules	62	June				
10. Types of Chemical Reactions80Oct11. Carbon and its Compounds87NovBIOLOGY12. Plant Anatomy and Plant Physiology93June13. Structural Organisation of Animals97June14. Transportation in Plants and Circulation in Animals100July15. Nervous System107July16. Plant and Animal Hormones113Aug17. Reproduction in Plants and Animals118Aug18. Genetics124Sept19. Origin and Evolution of Life130Oct		8. Periodic Classification of Elements	68	July				
Image: Second		9. Solutions	75	Aug				
BIOLOGY12. Plant Anatomy and Plant Physiology93June13. Structural Organisation of Animals97June14. Transportation in Plants and Circulation in Animals100July15. Nervous System107July16. Plant and Animal Hormones113Aug17. Reproduction in Plants and Animals118Aug18. Genetics124Sept19. Origin and Evolution of Life130Oct		10. Types of Chemical Reactions	80	Oct				
BIOLOGY13. Structural Organisation of Animals97June14. Transportation in Plants and Circulation in Animals100July15. Nervous System107July16. Plant and Animal Hormones113Aug17. Reproduction in Plants and Animals118Aug18. Genetics124Sept19. Origin and Evolution of Life130Oct		87	Nov					
13. Structural Organisation of Annhais97Julie14. Transportation in Plants and Circulation in Animals100July15. Nervous System107July16. Plant and Animal Hormones113Aug17. Reproduction in Plants and Animals118Aug18. Genetics124Sept19. Origin and Evolution of Life130Oct		93	June					
in Animals100July15. Nervous System107July16. Plant and Animal Hormones113Aug17. Reproduction in Plants and Animals118Aug18. Genetics124Sept19. Origin and Evolution of Life130Oct	BIOLOGY	13. Structural Organisation of Animals	97	June				
16. Plant and Animal Hormones113Aug17. Reproduction in Plants and Animals118Aug18. Genetics124Sept19. Origin and Evolution of Life130Oct	W W I	-	100	July				
17. Reproduction in Plants and Animals11818. Genetics12419. Origin and Evolution of Life130		15. Nervous System	107	July				
18. Genetics12419. Origin and Evolution of Life130		16. Plant and Animal Hormones	113	Aug				
19. Origin and Evolution of Life130Oct		17. Reproduction in Plants and Animals	118	Aug				
		18. Genetics	124	Sept				
		19. Origin and Evolution of Life	130	Oct				
20. Breeding and Biotechnology 134 Oct	₽	20. Breeding and Biotechnology	134	Oct				
21. Health and Diseases140Nov	Th	21. Health and Diseases	140	Nov				
1/122. Environmental management145Dec	14/1,	22. Environmental management	145	Dec				
COMPUTER 23. Visual Communication 151 Dec	COMPUTER	151	Dec					
Guidance for Practical152 – 158	Guidance for Pra	Guidance for Practical						
Government Model Question Paper - 2019159 - 160	Government Mod	lel Question Paper - 2019	159 - 160					

					PF	RACTICA	LS				
S.No				NAME OF THE EXPERIMENT						Page No	
1	cs	Determination of weight of an object using the principle of moments							152		
2	PHYSICS	Determination of focal length of a convex lens								152	
3	P	Determ	nination of resistivity							153	
4	Identification o the dissolution of the given salt whether it is exothermic or endothermic Testing the solubility of the salt Testing the water of hydration of salt Test the given sample for the presence of acid or base									153	
5	MIS	Testing	the s	solubility	lubility of the salt						
6	Ψ		esting the water of hydration of salt							154	
7	C	Test the	e give	en sample for the presence of acid or base						154	
8	X	Photosy	nthes	sis-Test tu	ube ar	nd Funnel Exp	eriment	(Dei	monstration)	155	
9	BIO-BOTANY	Parts of	f a Flo	ower						155	
10	0-13	Mendel	Mendel's monohybrid cross								
11	ā	Observation of Transverse Section of Dicot stem and Dicot Root								156	
12	-OGY	Observation of Models-Human Heart and Human Brain 156									
13	BIO-ZOOLOGY	Identification of Blood Cells							157		
14	BIO	Identification of Endocrine Glands								158	
			1	.0 th Sc	eien	ce Quest	ion P	att	ern		
		MINUTES	5 + 3	HRS					TOTAL M	larks : 75	
		inutes to r	ead qu	lestion paj	per an	<u>d to check regis</u> Sections	ter numb	<u>er, p</u>	hotograph, pages	in answer sheet. Time	
Que	stion	<u>INO.</u>			Pa		arks)		12 x 1 = 12	15 minutes	
	1 to 12	2		oose the c nark quest	orrect						
						rt-II (14 Ma	arks)		7 x 2 = 14 I	40 minutes	
]	13 to 2 (7/10)		• Qu		$2\hat{2}^{\star}$ is	tions. s compulsory. vill be asked fro	m all uni	ts			
						t – III (28 Ma	arks)		7 x 4 = 28	60 minutes	
	23 to 3		 Ar Qu	Answer any 7 questions. Question no. 32 [*] is compulsory.							
	(7/10)	l			ions v	vill be asked fro		ts.			
				11 .1		t–IV (21 Ma	rks)		3 x 7 = 21	45 minutes	
				swer all th	ions w	vill be asked fro					
	33 to 3	i	• Dra	aw diagrar		l be asked as tw	o or three	que que	stions.		
	33 to 3	i	• Dra	aw diagrar ch question	ns will						
		Two N	DraEad	aw diagrar ch question Use I	ns will	be asked as tw O minutes for Four Mark	o <mark>r revis</mark> s		Seven Mark	<u>s</u>	
	1. F	Two N	DraEad	aw diagran ch question Use I 3 3	ns will ast 2 1.	be asked as tw O minutes for Four Mark Physics	or revis s 3	ion 1.	Seven Mark	s	
	1. F 2. C	Two N	DraEad	aw diagrar ch question Use I	ns will ast 2	be asked as tw O minutes for Four Mark	o <mark>r revis</mark> s	ion	Seven Mark	S 1 1 1	